

18 APR 2022

PAGE 7

புதுவை பல்கலைக்கழகத்தில்

## உயிரி எரிபொருள் மூலம் வாகனங்கள் இயக்கம்

புதுச்சேரி, ஏப். 18: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பக்கமை ஆற்றல் தொழிலில் நுட்பத்துறை ஏற்பாடு செய்த 'புதைப்படிவ ஏரிபொருள் இல்லாத வளர்க்கத்தை நோக்கி' என்ற நிகழ்வில், போக்குவரத்துக்காக பயோ-ஷல் மற்றும் பயோ-எத்தனால் பயன்படுத்துவதை நேற்று நிருபித்துள்ளது. வினையூக்கி இல்லாத மற்றும் துணை தயாரிப்பு இல்லாத உற்பத்தி செயல்முறையில் பயோ-ஷலை உற்பத்தி செய்யும் புதுமையான முறையையும், பாசி பயோ-மாஸிலி ருந்து பயோ-எத்தனா வையும், 100 சதவீதம் பயோ ஷலூடன், ஷல் காரை இயக்குவதன் மூலம் பயோ-ஷல் மற்றும் பயோ-எத்தனாவின் நல்ல தரத்தையும் நிருபித்துள்ளது. இவ்விழாவுக்கு துறை இயக்குநர் தரணிக்கரசு தலைமை தாங்கி, உயிரி எரிபொருளில் இயங்கும் கார் மற்றும் இருசக்கர வாக



▶ புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பக்கமை ஆற்றல் தொழில்நுட்பத்துறை சார்பில் உயிரி எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களை துறை இயக்குஞர் தரணிக்கரசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிரேசிலை சேர்ந்த பேராசிரியர் எமர்சன் ஆண்ட்ரேட் சேல்ஸ்பேசுகையில், பயோ-ஆயிலில் இருந்து பயோ-ஷலை மாற்றும் தொழில்நுட்பம் புதுமையானது. இது பூஜீ ஜிய கழிவு, வினையூக்கி இல்லாத செயல்முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். பேராசிரியர் ஜாபர் அவி நன்றி கூறினார்.

18 APR 2022

PAGE 2

## வாகனத்தில் பயோ மசல் நிரப்பி சோதனை



■ புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் வினையூக்கி இல்லாத பயோ மசல் மூலம் வாகன பரிசோதனையை பேராசிரியர் தரணிக்ராசு துவக்கி வைத்தார்.

புதுச்சேரி, ஏப். 18- வளாகத்தில் நடந்தது.

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் வினையூக்கி இல்லாத பயோ மசலை வாகனங்களில் நிரப்பி சோதனை செய்யப்பட்டது.

புதுச்சேரி பல்கலைக் கழக பசுமை ஆற்றல் தொழில்நுட்ப துறை வினையூக்கி இல்லாத, துணைதயாரிப்பு இல்லாத பயோ மசலை உற்பத்தி செய்துள்ளது. இதனை வாகனங்களில் நிரப்பி எரிபொருள் பரிசோதனை செய்யும் நிகழ்ச்சி கல்லூரி

பேராசிரியர் தரணிக்க ரச செயல் விளக்கத்தை

துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அம்பாசிடர்

கார், ஸெக்கில் புதிய

தொழில்நுட்ப முறையில்

உருவாக்கப்பட்ட பயோ

மசலை நிரப்பி, சோதனை

செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பிரேசில்

பேராசிரியர் எமர்சன்

ஆண்ட்ரேட், பேராசிரியர்

கள் ஜாபர் அலி, அருண்

பிரசாத், ஏழுமலை ஆகி

யோர் பங்கேற்றனர்.